

July 27, 2024

National Stock Exchange of India Limited	BSE Limited
Exchange Plaza	Phiroze Jeejeeboy Towers
Bandra Kurla Complex (BKC)	Dalal Street
Bandra (east)	Mumbai - 400001
Mumbai - 400051	
Symbol: EQUITASBNK	Scrip Code No.: 543243

Dear Sir/Madam

Sub: Intimation regarding Newspaper Publication

Please find enclosed herewith the copies of newspaper publication on unaudited financial results of Equitas Small Finance Bank Limited (the Bank) for the quarter ended June 30, 2024 published today i.e., on Saturday, July 27, 2024 in Financial Express (all editions) and Makkal Kural (Tamil Nadu edition).

Kindly take the above information on record.

Thanking you,

Yours faithfully,

For Equitas Small Finance Bank Limited

N Ramanathan Company Secretary

Encl: a/a



CORPORATE BRIEFS



Sagarmala Projects: **Transforming Andhra** Pradesh with more Investments.

Minister of Ports, Shipping and Waterways, Sarbananda Sonowal, addressed a starred question in the Lok Sabha raised by Krishna Prasad Tenneti and Y S Avinash Reddy regarding the proposals under the Sagarmala Project in Andhra Pradesh. The Minister of Ports, Shipping, and Waterways was asked to confirm about receiving 90 project proposals from Government of Andhra Pradesh and Visakhapatnam Port Trust

under the Sagarmala Project along with their detailed information, including the estimated cost, expected completion timeframe, execution details, and the steps taken by the government regarding these proposals. Sonowal informed the House that the Ministry has received 29 new proposals from the Government of Andhra Pradesh, worth approximately Rs. 3,300 Crores covering various projects including port development, coastal berths, and fish landing centers. The Minister highlighted that 13 projects in Andhra Pradesh, valued around Rs. 2,500 Crores, are currently receiving financial assistance under the Sagarmala Scheme. These projects include Ro-Pax and passenger jetties, fishing harbors, port modernization, and skill development. Ministry has already sanctioned Rs 450 Cr. for development of these projects. Additionally, the Visakhapatnam Port Authority and IWAI have undertaken 36 projects in Andhra Pradesh, with a combined investment of Rs. 4,600 Crores. Among these, 22 projects worth Rs. 2,530 Crores have been completed, while 14 projects worth Rs. 2,070 Crores are in various stages of implementation. A state of art International Cruise cum coastal Terminal at Visakhapatnam Port has been built to cater to the needs of passengers from around the world. The Minister emphasized that the Sagarmala Programme is a flagship initiative aimed at transforming the maritime sector and leveraging the country's extensive coastline and navigable waterways for port-led development. Funding for these projects is provided through a mix of Public-Private Partnerships, equity participation, and Grant-in-aid assistance, ensuring there are no financial constraints from the government's side. Sonowal also mentioned the establishment of two Centers of Excellence in Maritime and Shipbuilding (CEMS) in Mumbai and Visakhapatnam. The Visakhapatnam centre, a first of its kind in Asia, has equipped over 10,000 students with engineering and technical skills.

Mahindra University **Launches School of Design Innovation**

Mahindra University has announced the launch of School of Design Innovation in Hyderabad. The School of Design Innovation has a partnership with the Pininfarina Design Academy, Torino, Italy and Shenoy Innovation Studio IDC IITB and will provide students with an opportunity to be mentored by some of the best design brains from India and across the world. The first academic session will commence on 15th August



2024 with a Bachelors Program in Design. Dr. Yajulu Medury, Vice-Chancellor of Mahindra University stated, "As India moves in the next phase of technological growth towards achieving its goal of Atmanirbhar Bharat we are seeing an exponential growth in adoption of new technologies requiring new skillsets and competencies. The launch of the School of Design marks a significant milestone in Mahindra University's journey towards excellence and innovation in education

According to Prof. B. K. Chakravarthy, Founding Dean, School of Design Innovation, Mahindra University, "The core objective of design innovation is an effective problem-solving method that blends creativity with strategic acumen and it guides students to ideate and develop their concepts into innovative products and services".

All students after their 10+2 across all streams with a passion for design and sketching are eligible to apply along with their portfolio of work and selected candidates will be called for an interview. The School will provide a 25% Chancellor's Scholarship, amounting to INR 1 lakh every year to the first

NOTICE OF SALE

Offers are invited by The Administrator of the Specified undertaking of the Unit Trust of India (SUUTI), for the sale of Commercial Premises at Bhopal, Nashik and Nagpur, through e-auction. The intending bidders are advised to visit the website www.suutiproperty.com for viewing scanned copies of the documents of the property and www.utiitsl.com or www.suutiproperty.com for the detailed Notice of sale and tender document and thereafter visit https://eauction.auctiontiger.net for completing the user registration and participating in the e-auction process.

For queries please contact Senior Manager, UTIITSL at Tel. No. 8451053365/ 8451009211 (Monday to Friday - 9.30 am - 5.30 pm)

The sale of properties will be on "as is where is basis" and will not be sold below the reserve price, as mentioned in the tender document.

The online tender should be submitted latest by 16.08.2024 till 5.00 P.M. Place: Mumbai

Date: 26.07.2024



EQUITAS SMALL FINANCE BANK LIMITED Regd. Office: 4th Flr, Phase II, Spencer Plaza, No. 769, Mount Rd, Anna Salai, Chennai-2 CIN: L65191TN1993PLC025280 | Ph: + 91 44 4299 5000 | www.equitasbank.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2024 (8 in Lakh)

		Q	Year Ended		
SI. No.	Particulars	June 30, 2024	March 31, 2024	June 30, 2023	March 31, 2024
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Income from Operations	170,965.70	168,510.81	142,532.67	628,507.4
2	Net Profit for the Period / Year Before Tax,				
	Exceptional and / or Extraordinary items	3,576.08	26,815.34	25,205.12	106,312.4
3	Net Profit for the Period / Year Before Tax	25/9/2011 (15/2017)			
AV.	after Exceptional and / or Extraordinary items	3,576.08	26,815.34	25,205.12	106,312.4
4	Net Profit for the Period / Year After Tax				
	after Exceptional and / or Extraordinary items	2,575.73	20,762.08	19,120.05	79,896.03
5	Total Comprehensive Income for the Period	247.E330031/09/0	Educi doctalitos	e carterosamos	L-100FRR10FR
Serie,	[(Comprising Profit / (Loss) for the period (after	Refer	Refer	Refer	Refe
	tax) and other comprehensive income (after tax)]	Note (ii)	Note (ii)	Note (ii)	Note (ii
6	Paid up Equity Share Capital	VEY CO. CO. STORY CO.	113,488.73		THE RESERVE TO SECOND STREET
7	Reserves excluding Revaluation Reserves (as per	Newschammed Newschammed	0.0189/0.05543/903/		A TOWN TO SHOES A CO.
1.01	Balance Sheet of Previous Accounting Year)				483,381.40
8	Securities Premium Account	275,840.85	275,240.44	269,560.55	275,240.4
9	Net worth (excluding Revaluation Reserve &		100	2%	10
AE.	Intangibles)	551,999.05	553,737.24	496,944.60	553,737.24
10	Outstanding redeemable preference shares	ETAMBACKET-11.000	#:	• • • • • • • • • • • • • • • • • • •	5:
11	Debt Equity Ratio	0.10	0.11	0.24	0.1
12	Earnings Per Share (Face Value of ₹ 10 each)				
26,512	for continuing & discontinued Operations, (for				
	three months & year ended, not annualised)				
(i)	Basic (₹)	0.23	1.83	1.72	7.13
(ii)	Diluted (₹)	0.22	1.81	1.69	7.0
13	18.5.78.5.6.6.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0		- Sec.	1) 20%-2	,
14	[1] [2] [3] [4] [4] [4] [4] [4] [4] [4] [4] [4] [4	3.02%	3.95%	9.60%	3.959
No	toe.				

Date : July 26, 2024

(I) The above is an extract of the detailed format of the quarter / year ended financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. The full format of the guarter / year ended financial results are available on the websites of the Stock Exchange viz., www.nseindia.com and www.bseindia.com and also on the bank's website www.equitasbank.com.

(ii) Information related to the total comprehensive Income for the period and other comprehensive

Income are not furnished as IndAS is not yet made applicable to Bank. Place : Chennal

For Equitas Small Finance Bank Limited sd. VASUDEVAN PN Managing Director and Chief Executive Officer

Shree Digvijay Cement Company Limited

Regd. Office: Digvijaygram 361140 (Gujarat) Phone: 0288-2344272-75 Fax: 0288-2344092, Email: investors.sdccl@digvijaycement.com CIN: L26940GJ1944PLC000749, Website: www.digvijaycement.com

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2024

(Rs. in lakhs) **Standalone** Consolidated **Particulars Year Ended Quarter ended Year Ended Quarter ended** 31/03/2024 30/06/2023 31/03/2024 30/06/2024 30/06/2024 31/03/2024 30/06/2023 31/03/2024 (Unaudited) (Unaudited) (Unaudited) (Unaudited) (Unaudited) (Audited) (Unaudited) (Audited) 22,752.81 80,097.34 17,900.76 Total income from operations (net) 17,897.48 19,457.91 22,763.57 19,472.37 80,144.61 2,281.63 11,820.67 1,502.48 Profit / (loss) for the period (before tax) 1,502.46 4,295.18 4,295.93 2,283.04 11,824.21 Profit / (loss) for the period 1,127.23 3,172.93 1,723.95 8,775.71 1,127.25 3,173.49 1,725.36 8,778.36 Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and other Comprehensive Income (after tax)] 1,101.87 3,257.21 1,720.58 8,763.57 3,257.78 8,766.22 1,101.89 1,721.99 **Equity Share Capital** 14,740.75 14,740.75 14,532.60 14,740.75 14,740.75 14,740.75 14,532.60 14,740.75 23,379.91 23,414.66 Other equity excluding revalution reserves Earnings Per share (of Rs.10/- each)

The above is an extract of the detailed format of standalone and consolidated Statement of financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The detailed format of the standalone and consolidated statement of financial results are available on the Stock Exchange websites at www.bseindia.com, www.nseindia.com and at company's website at www.digvijaycement.com.

1.19

1.17

6.01

6.00

0.76

0.76

0.76

0.76

2.17

2.17

For Shree Digvijay Cement Company Limited

2.17

2.17

6.01

6.00

1.19

1.17

Sd/-

Place: Digvijaygram Date: July 26, 2024

(not annualised)

Basic earning per Share (In Rs.)

Diluted earning per Share (In Rs.)

Krishna kumar Ramanujan **CEO & Managing Director** (DIN: 10412896)

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES UNDER THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED ("SEBI ICDR REGULATIONS"). INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE MAIN BOARD OF THE STOCK EXCHANGES (AS DEFINED IN THE DRHP) IN COMPLIANCE WITH CHAPTER II OF THE THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED ("SEBI ICDR REGULATIONS"). NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA

PUBLIC ANNOUNCEMENT



to view the DRHP)



SENORES PHARMACEUTICALS LIMITED

Our Company was originally incorporated as "Senores Pharmaceuticals Private Limited" a private limited company under the Companies Act, 2013 through a certificate of incorporation dated December 26, 2017, issued by the Registrar of Companies, Central Registration Centre: Thereafter, the name of the Company was changed to "Senores Pharmaceuticals Limited" upon conversion to a public limited company pursuant to a Board resolution dated August 1, 2023 and a special resolution passed in the general meeting of the Shareholders held on August 24, 2023 and the approval of the central government dated September 4, 2023, and consequently a fresh certificate of incorporation dated September 4, 2023, was issued by the Registrar of Companies, Ahmedabad at Gujarat ("RoC") to reflect the change in name. For further details, see "History and Certain Corporate Matters - Brief History of our Company" on page 227 of the draft red herring prospectus dated July 26, 2024 (the "DRHP" or the "Draft Red Herring Prospectus")

Registered and Corporate Office: 1101 to 1103, 11th floor, South Tower, ONE 42 opposite Jayantilal Park, Ambali Bopal Road, Ahmedabad, Gujarat, India, 380054 Contact Person: Nidhi Dilipbhai Kapadia, Company Secretary and Compliance Officer; Tel: +91-79-29999857 E-mail: cs@senorespharma.com; Website: www.senorespharma.com; Corporate Identity Number: U24290GJ2017PLC100263

OUR PROMOTERS: SWAPNIL JATINBHAI SHAH AND ASHOKKUMAR VIJAYSINH BAROT.

INITIAL PUBLIC OFFERING OF UP TO [•] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10 EACH ("EQUITY SHARES") OF SENORES PHARMACEUTICALS LIMITED ("OUR COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ [•] PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ [•] PER EQUITY SHARE) ("OFFER PRICE") AGGREGATING UP TO ₹ [•] MILLION (THE "OFFER"). THE OFFER COMPRISES OF A FRESH ISSUE OF UPTO [•] EQUITY SHARES BY OUR COMPANY AGGREGATING UPTO ₹5,000 MILLION (THE "FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO 2,700,000 EQUITY SHARES (THE "OFFERED SHARES") AGGREGATING UP TO ₹ [.] MILLION (THE "OFFER FOR SALE"), COMPRISING UP TO 850,000 EQUITY SHARES AGGREGATING TO ₹ [.] MILLION BY SWAPNIL JATINBHAI SHAH, UP TO 550,000 EQUITY SHARES AGGREGATING TO ₹ [●] MILLION BY ASHOKKUMAR VIJAYSINH BAROT, UP TO 300,000 EQUITY SHARES AGGREGATING TO ₹ [●] MILLION BY SANGEETA MUKUR BAROT AND UP TO 1,000,000 EQUITY SHARES AGGREGATING TO ₹ [•] MILLION BY PRAKASH M SANGHVI (THE "SELLING SHAREHOLDERS"). THE OFFER SHALL CONSTITUTE [•] % OF THE POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.

THE OFFER INCLUDES A RESERVATION OF UP TO [●] EQUITY SHARES, AGGREGATING UP TO ₹ [●] MILLION (NOT EXCEEDING 5% OF THE POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL, FOR SUBSCRIPTION BY ELIGIBLE EMPLOYEES ("EMPLOYEE RESERVATION PORTION"), THE OFFER LESS THE EMPLOYEE RESERVATION PORTION IS HEREINAFTER REFERRED TO AS THE "NET OFFER". OUR COMPANY, IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGERS, MAY OFFER A DISCOUNT OF UP TO [●] % OF THE OFFER PRICE (EQUIVALENT OF ₹ [●] PER EQUITY SHARE) TO ELIGIBLE EMPLOYEES BIDDING IN THE EMPLOYEE RESERVATION PORTION ("EMPLOYEE DISCOUNT") THE OFFER AND THE NET OFFER SHALL CONSTITUTE [●] % AND [●] %, RESPECTIVELY, OF THE POST OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.

OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLMS, MAY CONSIDER ISSUE OF SPECIFIED SECURITIES, AS MAY BE PERMITTED UNDER THE APPLICABLE LAW, AGGREGATING UP TO ₹ 1,000.00 MILLION, AT ITS DISCRETION, PRIOR TO FILING OF THE RED HERRING PROSPECTUS WITH THE ROC ("PRE-IPO PLACEMENT"). THE PRE-IPO PLACEMENT, IF UNDERTAKEN, WILL BE AT A PRICE TO BE DECIDED BY OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLMS. IF THE PRE-IPO PLACEMENT IS COMPLETED, THE AMOUNT RAISED PURSUANT TO THE PRE-IPO PLACEMENT WILL BE REDUCED FROM THE FRESH ISSUE, SUBJECT TO COMPLIANCE WITH RULE 19(2)(B) OF THE SECURITIES CONTRACTS (REGULATION) RULES, 1957, AS AMENDED. THE PRE-IPO PLACEMENT, IF UNDERTAKEN, SHALL NOT EXCEED 20% OF THE SIZE OF THE FRESH ISSUE. PRIOR TO THE COMPLETION OF THE OFFER, OUR COMPANY SHALL APPROPRIATELY INTIMATE THE SUBSCRIBERS TO THE PRE-IPO PLACEMENT, PRIOR TO ALLOTMENT PURSUANT TO THE PRE-IPO PLACEMENT, THAT THERE IS NO GUARANTEE THAT OUR COMPANY MAY PROCEED WITH THE OFFER OR THE OFFER MAY BE SUCCESSFUL AND WILL RESULT INTO LISTING OF THE EQUITY SHARES ON THE STOCK EXCHANGES. FURTHER, RELEVANT DISCLOSURES IN RELATION TO SUCH INTIMATION TO THE SUBSCRIBERS TO THE PRE-IPO PLACEMENT (IF UNDERTAKEN) SHALL BE APPROPRIATELY MADE IN THE RELEVANT SECTIONS OF THE RHP AND PROSPECTUS.

THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹ 10 EACH AND THE OFFER PRICE IS [+] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND, EMPLOYEE DISCOUNT (IF ANY) AND THE MINIMUM BID LOT SIZE WILL BE DECIDED BY OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLMS AND WILL BE ADVERTISED IN ALL EDITIONS OF THE [.], AN ENGLISH LANGUAGE NATIONAL DAILY NEWSPAPER WITH WIDE CIRCULATION, ALL EDITIONS OF [◆], A HINDI NATIONAL DAILY NEWSPAPER WITH WIDE CIRCULATION, AND [◆] EDITIONS OF [◆], A GUJARATI LANGUAGE NATIONAL DAILY NEWSPAPER WITH WIDE CIRCULATION (GUJARATI BEING THE REGIONAL LANGUAGE OF GUJARAT WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), AT LEAST 2 WORKING DAYS PRIOR TO THE BID/OFFER OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO THE STOCK EXCHANGES FOR THE PURPOSE OF UPLOADING ON THEIR RESPECTIVE WEBSITES, IN ACCORDANCE WITH THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED (THE "SEBI ICDR REGULATIONS").

In case of any revision in the Price Band, the Bid/ Offer Period shall be extended for at least three additional Working Days after such revision of the Price Band, subject to the total Bid/Offer Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or similar unforeseen circumstances, our Company, in consultation with the BRLMs, for reasons to be recorded in writing, extend the Bid / Offer Period for a minimum of one Working Day, subject to the Bid/ Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band, and the revised Bid/ Offer Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges by issuing a public notice and also by indicating the change on the respective websites of the BRLMs and at the terminals of the members of the Syndicate and by intimation to Designated Intermediaries and Sponsor Bank(s),

The Offer is being made in terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended (the "SCRR"), read with Regulation 31 of the SEBI ICDR Regulations. The Offer is being made in

accordance with Regulation 6(2) of the SEBI ICDR Regulations, through the Book Building Process wherein in terms of Regulation 32(2) of the SEBI ICDR Regulations, not less than 75% of the Net Offer shall be available for allocation on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs") (such portion referred to as "QIB Portion"), provided that our Company, in consultation with the BRLMs may allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations (the "Anchor Investor Portion"), out of which one-third shall be reserved for domestic Mutual Funds only, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the price at which allocation is made to Anchor Investors ("Anchor Investor Allocation Price"), in accordance with the SEBI ICDR Regulations. In the event of undersubscription or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the QIB Portion (excluding the Anchor Investor Portion) (the "Net QIB Portion"). Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to Mutual Funds only, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIB Bidders (other than Anchor Investors), including Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to all QIBs. Further, not more than 15% of the Net Offer shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Investors out of which (a) one-third of such portion shall be reserved for applicants with application size of more than ₹200,000 and up to ₹1,000,000; and (b) two third of such portion shall be reserved for applicants with zapplication size of more than ₹1,000,000, provided that the unsubscribed portion in either of such sub-categories may be allocated to applicants in the other sub-category of Non-Institutional Investors and not more than 10% of the Net Offer shall be available for allocation to Retail Individual Investors in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. Further, Equity Shares will be allocated on a proportionate basis to Eligible Employees applying under the Employee Reservation Portion, subject to valid Bids received from them at or above the Offer Price All potential Bidders (except Anchor Investors) are required to mandatorily use the Application Supported by Blocked Amount ("ASBA") process providing details of their respective ASBA accounts; and UPI ID in case of UPI Bidders, if applicable, in which the corresponding Bid Amounts will be blocked by the SCSBs or by the Sponsor Bank(s) under the UPI Mechanism, as applicable, to the extent of the respective Bid Amounts. Anchor Investors are not permitted to

participate in the Offer through the ASBA process. For further details, see 'Offer Procedure' on page 433 of the DRHP This public announcement is made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBI ICDR Regulations to inform the public that our Company is proposing to undertake, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, an initial public offer of its Equity Shares pursuant to the Offer and has filed the DRHP dated July 26, 2024 with SEBI and

thereafter with Stock Exchanges. Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the DRHP filed with SEBI shall be made available to the public for comments, if any, for period of at least 21 days, from the date of filing by hosting it on the website of SEBI at www.sebi.gov.in, on the websites of the Stock Exchanges i.e., BSE at www.bseindia.com, NSE at www.nseindia.com where the equity shares are proposed to be listed, the websites of the BRLMs, i.e. Equirus Capital Private Limited at www.equirus.com, Ambit Private Limited at www.ambit.co, Nuvama Wealth Management Limited (formerly known as Edelweiss Securities Limited) at www.nuvama.com and the website of our Company at www, senorespharma.com. Our Company hereby invites the public to give their comments on the DRHP filed with SEBI, with respect to disclosures made in the DRHP. The members of public are requested to send a copy of their comments to SEBI, to the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLMs at their respective addresses mentioned herein below. All comments must be received by SEBI and/or our Company and/or the BRLMs and/or the Company Secretary and Compliance Officer of our Company at their respective addresses mentioned herein below in relation to the Offer on or before 5:00 p.m. on the 21st day from the aforesaid date of filing the DRHP with SEBI.

Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares in the Offer have not been recommended or approved by the SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the DRHP. Specific attention of the investors is invited to "Risk Factors" on page 35 of the DRHP.

Any decision to invest in the Equity Shares described in the DRHP may only be made after the red herring prospectus") has been filed with the RoC and must be made solely on the basis of such Red Herring Prospectus as there may be material changes in the Red Herring Prospectus from the DRHP.

The Equity Shares, when offered through the Red Herring Prospectus, are proposed to be listed on the main board of BSE and NSE.

For details of the main objects of the Company as contained in its Memorandum of Association, see "History and Certain Corporate Matters" on page 227 of the DRHP.

The liability of the members of the Company is limited. For details of the share capital, capital structure of the Company and the names of the signatories to the Memorandum of Association and the number of shares subscribed by them see "Capital Structure" on page 96 of the DRHP.

	BOOK RUNNING LEAD MANAGERS		REGISTRAR TO THE OFFER
a equirus	AMBIT Acumen at work	nuvama	LINKIntime
Equirus Capital Private Limited 12th Floor, C Wing, Marathon Futurex, N.M. Joshi Marg, Lower Parel, Mumbai – 400013 Maharashtra, India Tel.: +91 22 4332 0735 E-mail: senores.ipo@equirus.com Website: www.equirus.com Investor grievance e-mail: investorsgrievance@equirus.com Contact person: Jenny Bagrecha SEBI Registration Number: INM000011286	Ambit Private Limited Ambit House, 449 Senapati Bapat Marg Lower Parel, Mumbai 400 013 Maharashtra, India Tel.: + 91 22 6623 3030 E-mail : senores.ipo@ambit.co Website: www.ambit.co Investor grievance e-mail: customerservicemb@ambit.co Contact Person: Miraj Sampat SEBI Registration Number: INM000010585	Nuvama Wealth Management Limited (formerly known as Edelweiss Securities Limited) 801 - 804, Wing A, Building No 3 Inspire BKC, G Block, Bandra Kurla Complex, Bandra East, Mumbai 400 051 Maharashtra, India Tel.: +91 22 4009 4400; E-mail: senores@nuvama.com Website: www.nuvama.com Investor grievance e-mail: customerservice.mb@nuvama.com Contact Person: Lokesh Shah SEBI Registration Number: INM000013004	LINK INTIME INDIA PRIVATE LIMITED C 101, 1st Floor, 247 Park Lal Bahadur Shastri Marg, Vikhroli (West) Maharashtra, India 400083 Tel: +91 8108114949 E-mail: senorespharma.ipo@linkintime.co.in Website: www.linkintime.co.in Investor grievance e-mail: senorespharma.ipo@linkintime.co.in Contact person: Shanti Gopalkrishnan SEBI Registration No.: INR000004058

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

Place: Ahmedabad

Date : July 26, 2024

On behalf of the Board of Directors

Nidhi Dilipbhai Kapadia

Company Secretary and Compliance Officer

SENORES PHARMACEUTICALS LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public offer of its Equity Shares and has filed the DRHP dated July 26, 2024 with SEBI and therafter with the Stock Exchanges. The DRHP shall be available on the website of SEBI at www.sebi.gov.in, on the websites of the Stock Exchanges i.e., BSE at www.bseindia.com, NSE at www.nseindia.com, on the websites of the BRLMs, i.e. Equirus Capital Private Limited at www.equirus.com, Ambit Private Limited at www.ambit.co, Nuvama Wealth Management Limited (formerly known as Edelweiss Securities Limited) at www.nuvama.com and on the website of our Company at www.senorespharma.com. Potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see the section titled "Risk Factors" on page 35 of the DRHP. Potential investors should not rely on the DRHP filed with SEBI for making any investment decision. This announcement is not an offer of securities for sale in the United States or elsewhere. This announcement has been prepared for publication in India only and is not for publication or distribution, directly or indirectly, in or into the United States. The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the U.S. Securities Act of 1993, as amended ("U.S. Securities Act") or any other applicable law of the United States. Accordingly, the Equity Shares are being offered and sold outside of the United States in offshore transactions as defined in and in compliance with Regulation S under the U.S. Securities Act and the applicable laws of the

jurisdiction where such offers and sales are made financialexp.epapr.in

CHENNAI/KOCHI

For SENORES PHARMACEUTICALS LIMITED

பட அதிபர் சங்கத் தலைவராக இருந்து ரு.12 கோடி இழப்பு ஏற்படுத்திய விஷால்: புதிய படங்களில் நடிக்க திடீர் கட்டுப்பாடு

பட அதிபர் சங்க தலைவராக இருந்து ரு,12 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விஷால் தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டி . அவர் புதிய படங்களில் நடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையில் வெளியிட்டுள்ள കുതിധിന്ദ്രப്பதாவது;

ஆண்டு 2017-2010 கடந்க திரைப்படத் தமிழ் வரையிலான தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷால் குற்றச்சாட்டின் எழுந்த அடிப்படையில், 2019ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு அரசு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்தது.

அதிகாரியால் சங்கத்தின் வழக்குகளை கணக்கு சரிபார்க்க ஆடிட்டர் அளித்த நியமிக்கப்பட்ட அறிக்கையில், அப்பொழுது சங்கத்தில் இருந்த நிதி தவறான முறையில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது என

JM FINANCIAL

கடன்தாரா்(கள்)/உடன் கடன்தாரா்கள் உத்தரவாததாரா் (கள்) முகவரி

LVEL22000026878

விபரங்கள்

1 செயலாக்கங்களிருந்து மொத்த வருமானம்

மற்றும் வழக்கத்திற்கு மாறான / அசாதாரண

4 இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாபம் வரி,

இதர விரிவான வருமானம் (வரிக்குபின்))

சன்ற வருட இருப்பு நிலையின் படி)

6 செலக்கப்பட்ட சமாங்க ஹகனம்

8 பத்திரங்களின் பிரீமியம் கணக்கு

சொத்துக்கள் தவிர்த்து)

11 கடன் பங்கு விகிகும்

) அடிப்படை (₹)

குறிப்பு:

i) குறைமதிப்பு (₹)

13 மூலதனம் மீட்பு காப்பு

இடம் : சென்னை

தேதி : ஜுலை 26, 2024

5 இக்காலத்திற்குரிய மொத்த விரிவான வருமானம்

7 காப்புநிதிகள் மறுமதிப்பீட்டு காப்புநிதிகள் தவிர்த்து

9 நிகர மதிப்பு (மறு மதிப்பீடு காப்பு நிதி & புலனாகாத

12 தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயலாக்கங்கள்

14 மொத்த கடன் – மொத்த சொத்து விகிதம்

10 நிலுவையில் உள்ள மீட்க கூடிய முன் உரிமை பங்குகள்

ஈட்டிய பங்கு (₹ 10) ஒன்றுக்கான வருவாப் (மூன்று

மாதங்கள்/ ஆண்டிற்கான, வருடாந்திரம் அல்ல)

2 இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாபம் வரி, மற்றும்

வழக்கத்திற்கு மாறான/அசாதாரண வகைகளுக்கு மு

வழக்கத்திற்கு மாறான/அசாதாரண வகைகளுக்குப் பில

((இலாபம் / (நட்டம்) உள்ளடக்கியது (வரிக்கு பின்) மற்ற

3 இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாபம் வரிக்கு முன்

. திரு. ஆறுமுகம் வீரன் . திருமதி. கெஜா ஆறுமுகம்

கேகி : 27.07.2024

equitas

வகைகளுக்குப் பின்

அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் நிதியாக எற்கனவே வைப்பு வைக்கப்பட்டிருந்த ரூ,7 கோடியே லட்சம் மற்றும் 2017—2019ம் 50 ஆண்டுகளில் ்வரவுசெலவு கோடியும் சேர்த்து சுமார் ரூ,12 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

சங்கத்தில் இருந்து அவ்வாறு செலவழிக்கப்பட்ட முறைகேடாக தொகையை சங்கத்திற்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று விஷாலுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் அவர் இதுநாள் வரை எந்தவிதமான பதிலும் தராமல் உள்ளார்.

ஆகவே, மேற்படி விஷயத்தினை சரிசெய்யும் பொருட்டு, ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைபடி பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்**தின்** அடிப்படையில் இனிவரும் காலங்களில் வിஷாலை வைத்து தயாரிக்கும் புதிய

திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள்

சுவாதீனத் தேதி கோரிக்கை அறிவிப்பு தேதி

முடிவடைந்த வருடம்

31, 2024

தணிக்கை செய்யப்பட்டது

628,507,40

106,312,47

106,312,47

79,896,02

குறிப்பு (1)

113,488,73

275,240.44

553,737.24

0.11

7.12

7.01

3.95%

30, 2023

தணிக்கை செய்யப்படாதது

142,532.67

25,205,12

25,205,12

19,120.05

குறிப்பு (ii)

111,323,20

269,560,55

496,944,60

0.24

1.72

1.69

9,50%

ஜெஎம் பைனான்ஷியல் ஹோம் லோன்ஸ் லிமிடெட்

ு பதிவு அலுவலகம்: 3வது தளம், பில்டிங் பி, ஏ விங், சுவாஷிஷ் ஐடி பார்க்

மனை எண்.68இ, தத்தா படா சாலை அருகில், போரிவாலி (கி), மும்பை – 400 066.

பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் (அசையா சொத்து) விவரம்

கிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். புதிய ஆர்.எஸ்.எண். 154/4ம் உள்ள 117 சதர மீட்டர் நிலம் (இது பழைய ஆர்.எஸ்.என்கவி. 165/3, 153/11, 155/10, 154 உடன் தொடர்புடையும் காவரி கிரும் வி. அத்ததார் சிரும்படும் விக்கிறபான்று. தமுத்தக, விக்கிறபான்று. ஊராட்கி ஒன்றியம். விக்கிரபான்று. வட்டம், விக்கிறபான்று. சார் பதிவு அனுவலைம், விழுப்புரம் பநிவு வாவட்டம். 19 அம்மன் கோவில் தெரு விழுப்புரம் மாவட்டம், தமிழ்தாடு, பின் குறிவீடு 6056552

கிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். கதவு என்க 42/25, திரோயதி அம்மன் கோவில் தெரு, காத்திதகர், சென்பாக்கம், வேலூர் தாலுக்க, வேலூர் மாவட்டம், என்குரேணம் 70 சதுர வீட்டர் அல்லது 753 சதுர அடி திலம், பழைய சர்வே என். 67/18.67/1 பகுதி, புதிய சன்னே என்கர் 7/1 கிமறும் உய பிரிவு புதிய சர்வே என். 67/102, தமித்தாடு, வேலுரர் பதிவு மாவட்டம், வேலூர் சன் பதிவு மாவட்டம், சில்கேமை 63/2000 உ சன்கம்.

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 4வது மாடி, ஸ்பென்ஸர் ப்ளாசா,

ஃபேஸ் 2, 769, மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, சென்னை-2

CIN: L65191TN1993PLC025280 | Ph: 044 4299 5000 | www.equitasbank.com

முடிவடைந்த காலாண்டு

κήπαι

31, 2024

168,510,81

26.815,34

26.815.34

20,762.08

குறிப்பு (ii)

113,488,73

275,240.44

553,737,24

0.1

1.83

3.95%

நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி

ஜுன் 30, 2024 வரை முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான

தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

कुरुका 30, 2024

170,965,70

3.576,08

3.576.08

2,575.73

ക്രമില്പ് (ii

113,607.15

275,840.85

551,999.05

0.10

0.23

0.22

(1) மேற்குறிப்படப்பட்டவைகள் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள்

2015-ன், விதி 33-ன் படி பங்கு வர்த்தக நிறுவனத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மாதங்கள் / ஆண்டிற்கான தாக்கல் செய்யப்பட்ட முழுவடிவிலான நிதிநிலை முடிவுகளின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும். மூன்று மாதங்கள் / ஆண்டிற்கான தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் முழு படிவமும் வங்கியின்

www.equitasbank.com என்ற இணையதளத்திலும், பங்குவர்த்தக நிறுவனத்தின் www.nseindia.com

(ii) இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் மற்றும் இதர வருமான விபரங்கள் வங்கிற்கு IndAS

(ii) இக்காலத்திற்கான மொத்த வாய்யான கூறுக்கைல். இதுவரை பொருந்தாததால் தெரிவிக்கப்படவில்லை. எக்விடாஸ் ஸ்மால் ஃவைனான்ஸ் பேங்க் லிமிடெட்காக உர் வாசுகேவன் PN

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலந்தாலோசித்து சங்கத்தினை அதன் பின்னர் தங்களது பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. விஷால் பதில்

இதற்கு பதில் அளித்து நடிகர் விஷால் சார்பில் அவரது மானேஜர் ஹரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு கையெழுத்திட்டு உறுப்பினர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின<u>்</u> பேரில் அவர்கள் ஒப்புதலோடு அந்த நிதி எடுக்கப்பட்டு நலிந்த தயாரிப்பாளர்களின் ஆயுள் காப்பீடு, உதவி, திருமணம், மருத்துவ உதவி, போன்றவற்றுக்காக அவர்களின் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.

ஒப்புதல் அளித்தவர்கள் இப்போதும்

பொறப்பில் சங்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் எங்களுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல் விஷால் மீதான காழ்ப்பு ணர்ச்சியோடு தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவு கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டு உள்ளார்.

BEFORE THE I ADDITIONAL JUDGE CITY CIVIL COURT AT CHENNAL I.A. No. 1 of 2023

A.S.SR. No. 16229 of 2023 Against
O.S. No. 1650 of 2013
(On the file of the VIII Asst

Judge, City Civil Court, Chennai) 1. Mr. Prince Costa, Son of Raphael Costa Represented by General Power Agent Mrs. P. Heart Costa Mrs Heart Costa Both residing at Flat No. 48/3 (A-3) and 48/4 (A-4) First Floor, Plot No. 67, Door No. 165, Barracka Road Kelly's, Chennai - 600 010 ... Appellant / Plaintiffs 1 & 2

-Versus-Mrs. Anitha Muthukumar & ..Respondents 7 others NOTICE Mrs. Anitha Muthukumar,

W/o. S.P. Muthukumar, Flat No . A-1 and A-2, Ground Floor, Plot No. 67, Door No. 165, Barracka Road, Kelly's Chennai - 600 010

1st Respondent 2.Mr. Kauralesh Bhat, S/o. Mr. Harihar. Flat No. A-7, Second Floor Plot No. 67, Door No. 165, Barracka Road, Kelly's,

Chennai - 600 010
... 5th Respondent 3.M/s. Tina Shelters By Proprietor. Mr. Maniyannan S/o. R. Krishnan, No 1 5th Street Kumaran

Chennai - 600 026 6th Respondent 4.Mr. C.S. Sathyamurthy, S/o. C.V. Saravanamuthu, No. 48/6 (A-6), First Floor, Plot No. 67, Door No. 165, Barracka Road, Kelly's, Chennai - 600 010

... 7th Respondent No. 48/6 (A-6), First Floor, Plot No. 67, Door No. 165 Barracka Road, Kelly's, Chennai - 600 010

8th Respondent Take notice that the abovenamed Petitioner/Appellant has filed a petition in I.A.No.1 of 2023 in A.S. SR. No. 16229 of 2023 against O.S. No. 1650 of 2013 on the file of the VIII Asst Judge, City Civil Court, Chenna and notice has been ordered on 11.07.2024 returnable by 16.08.2024, which is pending BEFORE THE | ADDITIONAL JUDGE, CITY CIVIL COURT AT CHENNAI, stands posted on 16.08.2024. Therefore, you are requested to be present in person or through your pleader in the above Court on 16.08.2024 at 10.30 am when the matter is being called failing which the matter will be heard and decided in your absence Dated at Chennai on this the 24th day of July 2024.

T.Russel Raj Counsel for Petitioner/Appellant

கெஜ்ரிவால் மனைவியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

புதுடெல்லி, ஜூலை27 கெஜ்ரிவாலின் மனைவி சுனிகாவை. டெல்லி சென்ற மம்தா அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பானர்ஜி டெல்லி முதல்மந்திரி அரவிந்த் பூங்கொத்து சுனிதா கொடுத்து

வரவேற்றார். இது தொடர்பான தகவல் ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This is only an advertisement for information purposes and not for publication, distribution or release directly or indirectly outside India This is not an announcement for the offer document. All capitalized terms used and not defined herein shall have the meaning assigned to them in the Letter of Offer dated June 27, 2024 (the "Letter of Offer" or "LOF") filed with the Stock Exchanges, namely BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE" and together with BSE, the "Stock Exchanges") and the Securities and Exchange Board of India ("SEBI")



SEPC LIMITED Our Company was incorporated on June 12, 2000 under the Companies Act, 1956 in the name and style 'Shriram EPC Limited'. A certificate of commencement of business was granted to our Company on June 30, 2000 by the Registrar of Companies, Tamil Nadu. Pursuant to the provisions of Section 391 to 394 of the Companies Act and pursuant to an order dated July 22, 2005 of the High Court of Madras, Shriram Engineering Construction Company Limited was merged with our Company with effect from April 1, 2004, since both companies were in the same line of business, namely, construction engineering. Subsequently, the name of our Company was changed to SEPC Limited pursuant to a certificate of incorporation dated February 12, 2021 issued by Registrar of Companies, Chennai. For details, in respect of change in the Registered Office of our Company, please see the chapter titled "General Information" on page 83 of the Letter of Offer.

Registered Office: 4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanarayana Road, Parthasarathy Puram, T. Nagar Chennai – 600 017, Tamil Nadu, India; Telephone: +91 44 4900 5555; Facsimile: N.A.; E-mail: info@sepc.in; Website: www.sepc.in;

Contact Person: Thiruppathi Sriraman, Company Secretary and Compliance Officer; Corporate Identification Number: L74210TN2000PLC045167

PROMOTER OF OUR COMPANY: MARK A B CAPITAL INVESTMENT LLC FOR PRIVATE CIRCULATION TO THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS OF SEPC LIMITED ("OUR COMPANY") ONLY

BASIS OF ALLOTMENT

ISSUE OF UPTO 15.38.46.153* FULLY PAID-UP EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10 EACH ("RIGHTS EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF ₹ 13/- PER EQUITY SHARE (INCLUDING SHARE PREMIUM OF ₹ 3 PER EQUITY SHARE) (THE "ISSUE PRICE"). AGGREGATING UPTO ₹ 20.000 LAKHS* ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF SIX (06) RIGHTS EQUITY SHARES FOR EVERY FIFTY-FIVE (55) FULLY PAID-UP EQUITY SHARES HELD BY THE EXISTING EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON TUESDAY, JUNE 25, 2024 (THE "ISSUE"). THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS 1.3 TIMES OF THE FACE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, PLEASE REFER TO THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" ON PAGE 250 OF THE LETTER OF OFFER.

*Assumina full subscription, subject to finalisation of the basis of allotmen

PAYMENT METHOD FOR RIGHTS EQUITY SHARES										
AMOUNT PAYABLE PER RIGHTS EQUITY SHARE*	Face Value (₹)	Premium (₹)	Total (₹)							
On Application	10	3	13							
Total (₹)	10	3	13							
*For further details on Payment Schedule, see "Terms of the Issue" on	page 250 of the Letter of Offer.									

The Board of Directors of our Company would like to thank all its shareholders and investors for their response to the Issue, which opened for subscription on July 05, 2024 and closed on July 19, 2024 and the last date for On Market Renunciation of Rights Entitlements was July 12, 2024. Out of the total 32,888 Applications for 32,22,66,006 Rights Equity Shares, 2177 Applications for 2,20,70,508 Rights Equity Shares were rejected due to technical rejections as disclosed in the Letter of Offer. The total number of valid Applications received was 30,711 for 30,01,95,498 Rights Equity Shares, which was 195.13% of the Issue size. In accordance with the Letter of Offer, the Basis of Allotment was finalized on July 24, 2024, by the Company in consultation with BSE Limited ("BSE"), the Designated Stock Exchange, the Lead Manager to the Issue and the Registrar to the Issue. The Rights Issue Committee has at its meeting held on July 24, 2024, approved the allotment of 15,38,46,153 Rights Equity Shares to the successful Applicants. All valid Applications after technical rejections have been considered for allotment. In the Issue, NIL Rights Equity Shares have been kept in abeyance.

1. The breakup of valid applications received and rejected from the shareholders and the renounces is as under:

Category		Gross Applicat	10115		Less. Rejections	r ai tiai Ailloulit	valiu Applications			
	Nos.	Equity Shares	Amount (Rs.)	Nos.	Equity Shares	Amount (Rs.)*	Nos.	Equity Shares	Amount (Rs.)	
Eligible Shareholders	30851	276864642	3599240346.00	1152	19355817	251625621.00	29699	257508825	3347614725.00	
Renounces	2037	45401364	590217732.00	1025	2714691	35290983.00	1012	42686673	554926749.00	
Total	32,888	322266006	4189458078.00	2177	22070508	286916604.00	30711	300195498	3902541474.00	
*Amount includes for n	*Amount includes for partially rejected cases									

2. Summary of Allotment in various categories is as under

Category	No. of Applications	Number of Rights Equity Shares Allotted - against Entitlement (A)	Number of Rights Equity Shares Allotted - against valid additional shares (B)	Total Rights Equity Shares Allotted (A+B)
Shareholders	29699	94136587	23830080	117966667
Renounces	1012	35879486	-	35879486
Total	30711	130016073	23830080	153846153

Information for Allotment/refund/rejected cases: The dispatch of Allotment Advice cum Refund Intimation to the Allottees, as applicable, will be completed on or before July 29 2024 completed on July 24, 2024. The instructions for unblocking of funds in case of ASBA Applications were issued to SCSBs on July 24, 2024. The listing applications were filed with both the BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") on July 24, 2024. The Company received the listing approvals from both the BSE and NSE on July 25, 2024 and July 26, 2024. The credit of Rights Equity Shares to the respective demat accounts of the allottees in respect of Allotment in dematerialized form will be completed on or before on July 29, 2024. For further details, see "Terms of the Issue – Allotment Advice or Refund/Unblocking of ASBAAccounts" on page 271 of the Letter of Offer. The trading in fully paid-up Equity Shares issued in the Rights Issue shall commence on BSE and NSE upon receipt of trading permission. The trading is expected to commence on or about August 01.2024. Further, in accordance with SEBI circular bearing reference - SEBI/HO/CFD/DIL2/CIR/P/2020/13 dated January 22, 2020, the request for extinguishment of Rights Entitlements will be sent on or before to NSDL & CDSL on July 30, 2024.

DISCLAIMER CLAUSE OF SEBI: Submission of Letter of Offer to SEBI should not in any way be deemed or construed that SEBI has cleared or approved the Letter of Offer. The Investors are advised to refer to the full text of the Disclaimer clause of SEBI as provided in "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of SEBI" on page 240

DISCLAIMER CLAUSE OF BSE (Designated Stock Exchange): It is to be distinctly understood that the permission given by BSE Limited should not, in anyway, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by BSE Limited; nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of the BSE" on page 240 of the Letter of Offer for the full text of the

DISCLAIMER CLAUSE OF NSE: It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The Investors are advised to refer to the "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of the NSE" on page 240 of the Letter of Offer for the full text of the Disclaimer clause of NSE

Unless otherwise specified, all capitalised terms used herein shall have the same meaning ascribed to such terms in the Letter of Offer. THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES OR THE BUSINESS PROSPECTS OF THE COMPANY.

SUMEDHA

SUMEDHA FISCAL SERVICES LIMITED 6A Geetanjali, 6th Floor, 8B Middleton Street, Kolkata - 700 071, West Bengal, India. Telephone: +91 33 2229 8936 / 6813 5900

Email id: rightsissue mb@sumedhafiscal.com Website: www.sumedhafiscal.com Investor grievance: mb_compliance@sumedhafiscal.com Contact Person: Aiay K Laddha SEBI Registration Number: INM000008753 Validity of Registration: Permanent

CAMEO CORPORATE SERVICES LIMITED

Chennai- 600 002, Tamil Nadu, India. Telephone: +91044 4002 0700/ 2846 0390; Facsimile: N.A. Email: rights@cameoindia.com Website: www.cameoindia.com Online Investor Portal: https:// wisdom.cameoindia.com Contact Person: Sreepriva K. SEBI Registration No.: INR000003753 Validity of Registration: Permanent

Subramanian Building, No. 01, Club House Road,

For and on behalf of SEPC LIMITED

Thiruppathi Sriraman

: July 26, 2024 : Chennai

Company Secretary and Compliance Officer Disclaimer: SEPC is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to issue Equity Shares on rights basis and has filed a DLOF with the Securities and Exchange Board of India. The DLOF shall be available on the website of SEBI at www.sebi.gov.in and the website of the Lead Managers at Sumedha Fiscal Services Limited at www.sumedhafiscal.com. Investors should note that investment in securities involves a high degree of risk and are requested to refer to the DLOF, including the section "Risk Factors" beginning on page 23 of the DLOF."

SEPC is proposing, subject to market conditions and other considerations, to make a rights issue of its Equity Shares and has in this regard, filed a Letter of Offer dated June 27, 2024 (the "LoF") with BSE, NSE and SEBI. The LOF is available on the website of SEBI at www.sebi.gov.in, BSE at www.bseindia.com, NSE at www.nseindia.com, the website of the Lead Manager to the Issue, website of the Company and website of the Registrar. Investors should note that investment in equity shares involves a degree of risk and for details relating to the same, see "Risk Factors" on page 23 of the LOF.

The Rights Entitlements and the Rights Equity Shares have not been and will not be registered under the Securities Act and may not be offered, sold, resold or otherwise transferred within the United States, except pursuant to a an exemption from, or in a transaction not subject to the registration requirements of the Securities Act and applicable state securities laws. Accordingly, the Rights Entitlements and the Rights Equity Shares are only being offered and soid outside the United States in "offshore transactions" as defined in and in reliance on Regulation S under the Securities Act and the applicable laws of the jurisdiction where those offers and sales occur. The Rights Entitlements and the Equity Shares may not be re-offered, resold, pledged or otherwise transferred except in "offshore transactions" as defined in and in reliance on Regulation S under the Securities Act. The offering to which the LOF relates is not, and under no circumstances is to be construed as, an offering of any Rights Equity Shares or the Rights Entitlement for sale in the United States or as a solicitation therein of an offer to buy any of the Rights Equity Shares or Rights Entitlement. There is no intention to register any portion of the Issue or any of the securities described herein in the United States or to conduct a public offering of securities in the United States. Accordingly, the Letter of Offer / Abridged Letter of Offer, Rights Entitlement Letter and the Application Form should not be forwarded to or transmitted in or into the United States at any time

IV உதவி நீதிபதி மாண்புமிகு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் I.A. erecor.4 / 2023 in I.A. steen.1 / 2022 in О.S. стейт, 4793 / 2014

& www.bseindia.com என்ற இணையதளங்களிலும் காணலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, M/s.எல்,ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட், ...மனுதாரர்/16வது பிரதிவாதி -எதிர்-

திருமதி, ஜான்சி ராணி & ஏனையோர் ...பிரதிவாதிகள் / வாதி பொருர்.

திரு.S.துரை, R-17, எண்.14/2, செண்பகத்தம்மாள் கோயில் வீதி, ராஜீவ் காந்தி நகர், ஒரகடம், அம்பத்தூர், சென்னை–600053 அறிவிப்பு

மேற்கண்ட மனுதாரர் / 16வது பிரதிவாதி ஆனவர் 05.09.2022 தேதியிட்டதும், மனுதாரருக்கு எதிராக ஒரு தலைபட்சயாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை ரத்து செய்யக்கோரியும் மற்றும் I.A.No. 1/2022 உடன் அளிக்கப்பட்ட பதில் மனுவை பெற்றுக்கொள்ளும்படியும், I.A.No.4/2023 என்ற மனுவை I.A. No. 1/2022 -ல் O.S. No. 4793/2014-ல் தாக்கல் செய்துள்ளார். யாண்புமிகு நீதிபதி அவர்கள் 09.08.2024-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

09.08.2024 காலை 10.30 மணிக்கு மாண்புமிகு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில், IV உதவி நீதிபதி அவர்கள் முன்பு நீங்கள் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்படி வழக்கு ஒரு தலைபட்சமாக முடிவு செய்யப்படும் என்பதனை அறியவும்.

M/s. ராமலிங்கம் & அசோசியேட்ஸ் வழக்கறிஞர்கள் வாதி/16வது பிரதிவாதி வழக்கறிஞர் எண்.321, பழைய எண்.155, 2வது தளம், தம்பு (செட்டி) தெரு. சென்னை-600 001.



sd. வாசுதேவன் PN

Home First Finance Company India Limited CIN: L65990MH2010PLC240703.

Website: homefirstindia.com Phone No.: 180030008425 Email ID: loanfirst@homefirstindia.com

இணைப்பு–IV–A [விதி 8 (6)க்கான விதிமுறைகளைப் பார்க்கவும்)

அசையா சொத்துக்களின் விற்பனைக்கான அறிவிப்பு 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) சட்டம் 2002ன் விதி 8(6)ன் கீழ் அசையா சொத்துக்களின் விற்பனைக்கான மின்னணு ஏல விற்பனை அறிவிப்பு

இதன் மூலம் கடன்தாரர்(கள்) மற்றும் உடன் கடன்தாரர்களுக்கு குறிப்பாகவும் பொதுமக்களுக்கு பொதுவாகவும் அறிவிக்கப்படுவது யாதெனில் காலம் (ii)ன்படி, ஈடுபெற்ற கடன்தாரரிடம் அடமானம் வைக்கப்பட்ட காலம் (iii)ல் விவரிக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்கள், கீழே விவரிக்கப்பட்டுள்ள நிலுவை தொகை மற்றும் வட்டியை திரும்ப பெற அவை ஹோம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் சுவாதீனம் செய்யப்பட்டது மற்றும் அதேசமயம் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறியதன் விளைவாக, மேற்சொன்ன சட்டப்பிரிவு 13(12)ன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி கீழ்க்கையொப்பமிட்டவர் மேற்சொன்ன சொத்தை விற்பனை செய்வதன் மூலம் நிலுவையை தொகையை பெறலாம் என திட்டமிட்டுள்ளார். மேலும் இது இங்கு விவரிக்கப்பட்டுள்ளபடி "எங்கே எப்படி எவ்வாறு இருக்கிறது" என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும். ஹோம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டிற்கு காலம்(i)ல் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை கடன்தாரர்களி/உடன் கடன்தாரர்களிடமிருந்து திரும்ப பெற "ஆன்லைன்" மூலம் ஏலம் விடப்படும்.

வ. எண்.	கடன்தாரர்(கள்) மற்றும் உடன்கடன்தாரர்கள் பெயர்	சொத்து விவரங்கள்	டிமாண்ட் நோட்டீஸ் தேதி	டிமாண்ட் நோட்டீஸ் தொகை	சுவாதீனத் தேதி	சந்தை மதிப் பு	இஎம்எடி தொகை (ரூ.)	மின்னணு ஏலத்தேதி மற்றும் நேரம்	இஎம்டி மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி மற்றும் நேரம்	அங்கீகரிக் கப்பட்ட அதிகாரி எண்	
1	ஜெயக்குமார் கண்ணப்பன், ராஜு கே, நவநீதம் கண்ணப்பன்	மனை எண்.3, எண்.223/2ஏ6, புதிய எஸ்.எண்.223/10, மனை எண்.3, தேவிசெட்டிசூப்பம், மதுரா மற்றும் ஆண்டிக்கோட்டை கிராமம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, 632107	15.04.2024	16,37,699	18.07.2024	18,06,000	180600	27.08.2024 (காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை)	25.08.2024 (மாலை 5.00 மணி வரை)	9843028965	

ı		<u> </u>							'	
ı	மின்னணு ஏல சேவை அளிப்பவர்	மின்னணு ஏல இணையதள	ம்/விவரங்கள், இதர	இஎம்டி/இதர தொகை	யை டெபாசிட் ெ	சய்ய கணக்கு எ	ाळा.	கிளை	பயனாளி 6)பயர்
ı		விதி மற்றும் நிபந்	தனைகள்					IFSC Code		
ı	நிறுவனத்தின் பெயர்: இ—ப்ரோகியூர்மெண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Auction Tiger).	http://www.homefirs	stindia.com s	912020036268117-				UTIB0000395	அங்கீகரிக்கப்பட்	ட அதிகாரி
ı	ஹெல்ப் லைன் எண்: 079–35022160 / 149 / 182 தொடர்பு நபர்: ராம் சர்மா – 8000023297	https://homefirst.aud	ctiontiger.net (ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்	பெனி இந்தியா	லிமிடெட் ஆக்க	ரிஸ் வங்கி		ஹோம் பர்ஸ்ட் பைன	ான்ஸ் கம்பெனி
ı	மின்னஞ்சல் ஐடி: ramprasad@auctiontiger.net மற்றும் support@auctiontiger.net			லிமிடெட், எம்ஐடிசி, அந்தேரி ச	கிழக்கு				இந்தியா லிம்	ൈட்
1										

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய மின்னணு ஏல டெண்டர் ஆவணம் போர்ட்டல் தளத்தில் கிடைக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிந்த அளவில் சொத்துக்களின் மீது எந்த வில்லங்கமும் இல்லை. எவ்வாறாயினும், ஏலத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர், சொத்துக்கள்/ ஏலத்தில் வைக்கப்பட்ட உரிமைகள்/உரிமை கோரல்கள்/ நிலுவை தொகைகள்,சொத்துக்களைப் பாதிப்பது குறித்து ஏலதாரர்கள் தங்களது சொந்த சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஹோம் பாஸ்ட்டின் எந்தவித பெறுப்பையும் மற்றும் வதிர்க்கு திலுவத்தையும் மன்றைகளுக்கு ஏல விளம்பரம் அந்த காந்து விறகப்படுகிறது. எந்தவெளரு குறியப்பட்ட அல்லது தெரியாத, தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் உள்ள அனைத்து வில்லங்கங்களுடன் இந்த சொத்து விறகப்படுகிறது. எந்தவொரு மூன்றாம் தாப்பு உரிமை கோரல்கும், நிலுவைத் தொகைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி/ ஈடுபெற்ற கடன் அளித்தவர் எந்த வகையிலும் பொறுப்பேற்க மாட்டார்கள். 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிகள்/நிபந்தனைகளுக்குட்பட்டு விற்பனை இருக்கும்.

சர்பாசி சட்டம், 2002ன் கீழ் சட்டப்பூர்வ 30 நாட்கள் விற்பனை அறிவிப்பு

கடன்தாரா்/உத்தரவாததாரா்கள் மின்னணு ஏல தேதிக்கு முன்னதாக டிமாண்ட் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மற்றும் நாளது தேதி வரையிலான வட்டி மற்றும் துணை செலவினங்களை செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறாா்கள், அவ்வாறு செலுத்த தவறும்பட்சத்தில் சொத்து ஏலம் விடப்படும்/விற்கப்படும் மற்றும் நிலுவைத் தொகை ஏதேனும் இருந்தால் வட்டி மற்றும் கட்டணங்களுடன் மீட்டெடுக்கப்படும்.

தேதி: 27.07.2024

ஒப்பம்/— அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்